
Bhagavadgitadhishtita Bhagavan Namavalih

ப⁴க³வத்³கீ³தாதி⁴ஷ்டி²தா ப⁴க³வந்நாமாவளி:

Document Information



Text title : Shrikrishna Namavali with meaning constructed from bhagavadgItA

File name : bhagavadgItAdhiShThitabhagavannAmAvaliH.itx

Category : giitaa, nAmAvalI, krishna

Location : doc_giitaa

Author : Constructed by Narendran Madathil madathilnarendran at gmail.com

Transliterated by : Narendran Madathil madathilnarendran at gmail.com

Proofread by : Narendran Madathil

Translated by : Narendran Madathil

Latest update : March 15, 2023

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

September 9, 2023

sanskritdocuments.org

Bhagavadgitadhishthita Bhagavan Namavalih

ப⁴க³வத்³கீ³தாதி⁴ஷ்டி²தா ப⁴க³வந்நாமாவளி:



ஹரி: ஓ | Namavali based on Srimad Bhagavadgita

ஸ்ரீ க³ணபதயே நம: | OM Prostrations to Lord Ganapati (Remover of obstacles and Master of Harigana - vowels and Srīgana - Consonants)

ஸ்ரீ மஹாஸரஸ்வத்யை நம: | Prostrations to MahAsarasvati (Goddess of Learning)

நம: சரிவாயை ச நம: சரிவாய | Prostrations to Goddess SivA (Mother of the Universe) and Lord Siva (Father of the Universe)

ஓ நமோ நாராயணாய | Prostrations to Lord Narayana (the protector of the Universe)

ஓ பார்த²ஸாரத²யே நம: | Prostrations to Srikrishna, the charioteer and spiritual preceptor of Arjuna

அத² ப⁴க³வந்நாமாநி | Meaning in English (adhyaya.shloka

நாமாவளி | (அத⁴யாய.ஸ்லோக:) Divine names

Prayerful prostrations to

ஓ மாத⁴வாய நம: | (1.14) Lord Madhava (the consort of Goddess Lakshmi) (1.14)

ஓ ஹ்ரு³ஷீகேஸாய நம: | (1.15) Lord Hrishiksha (the controller of all the senses) (1.15)

ஓ அச்யுதாய நம: | (1.21) Lord Achyuta (One who has no displacement) (1.21)

ஓ க்ரு³ஷ்ணாய நம: | (1.29) Lord Krishna (The Lord in dark form who attracts all) (1.29)

ஓ கேஸவாய நம: | (1.31) Lord Kesava (the slayer of demon Kesi) (1.31)

ஓ கோ³விந்தா³ய நம: | (1.32) Lord Govinda (the protector of cows) (1.32)

ஓ மது⁴ஸுத³நாய நம: | (1.35) Lord Madhusudana (the slayer of demon Madhu) (1.35)

ஓ ஜநார்த³நாய நம: | (1.36) Lord Janardana (the Lord who is kind to people) (1.36)

ஓ ஸ்ரீப⁴க³வதே நம: | (2.2) Sri Bhagavan (The Great Lord) (2.02)

ஓ அரிஸுத³நாய நம: | (2.4) 10 Destroyer of foes (2.04)

ஓ அச்சே²த்³யாய நம: | (2.24) the Uncuttable (2.24)

ஓ அதா³ஹ்யாய நம: | (2.24) the Unburnable (2.24)

ஓ அக்லேத்³யாய நம: | (2.24) the Unwetttable (2.24)

- ஓ அஸோஷ்யாய நம: | (2.24) the Undriable (2.24)
- ஓ நித்யாய நம: | (2.24) the Eternal (2.24)
- ஓ ஸர்வக்³தாய நம: | (2.24) the All-pervading (2.24)
- ஓ ஸ்தா²ணவே நம: | (2.24) the Stable (2.24)
- ஓ அசலாய நம: | (2.24) the Unmoving (2.24)
- ஓ ஸநாதநாய நம: | (2.24) the Ever-lasting (2.24)
- ஓ அவ்யக்தாய நம: | (2.25) 20 the Unmanifest (2.25)
- ஓ அசிந்த்யாய நம: | (2.25) the Unthinkable (2.25)
- ஓ அவிகார்யாய நம: | (2.25) the Unchanging (2.25)
- ஓ அவத்⁴யாய நம: | (2.30) the Unslayable (2.30)
- ஓ ஸர்வபூ⁴தாவாஸாய நம: | (2.30) the One dwelling in all beings (2.30)
- ஓ அநாமயபதா³ய நம: | (2.51) the One devoid of all miseries (2.51)
- ஓ வார்ஷ்ணேயாய நம: | (3.36) the One born in the Vrishni clan (3.36)
- ஓ ஸர்வவிதே³ நம: | (4.5) the All-knowing (4.05)
- ஓ அஜாய நம: | (4.6) the Unborn (4.06)
- ஓ அவ்யயாத்மநே நம: | (4.6) the Imperishable Self (4.06)
- ஓ பூ⁴தாநாம் ஈஸ்வராய நம: | (4.6) 30 the Lord of all beings (4.06)
- ஓ ஸ்வாம் ப்ரக்ரு³தீம் அதி⁴ஷ்டா²யாத்மமாயயாவதீர்ணய நம: | (4.6) the One born assuming the MAya (the Self-created nature) (4.06)
- ஓ ஸாதூ⁴நாம் பரித்ராணய து³ஷ்க்ரு³தாம் விநாஸாய ச யுகே³ யுகே³஽வதாரக்ரு³தே நம: | (4.8) the One incarnating in every age for the protection of those adhering to the righteous path and for the destruction of the evil-doers (4.08)
- ஓ கு³ணகர்மவிபா⁴க³ஸ: சாதூர்வர்ணயஸ்ய ஸ்ரஷ்ட்ரே கர்த்ரே சாப்யகர்த்ரே நம: | (4.13) the creator of the four orders of the society, classified according to divisions of the qualities and actions, yet remaining as non-doer) (4.13)
- ஓ அவ்யயாய நம: | (4.13) the Imperishable (4.13)
- ஓ கர்மேப்⁴யோ஽லிப்தாய நம: | (4.14) the One not attached to actions (4.14)
- ஓ கர்ம²லேஷு ஸ்ப்ரு³ஹாரஹிதாய நம: | (4.14) the One not longing for the fruits of actions (4.14)
- ஓ ஸர்வயஜ்ஞஸாத⁴ந்ரூபாய நம: | (4.24) the One forming all the instruments of yajnas (ritual sacrifices) (4.24)
- ஓ யஜ்ஞகர்த்ரே நம: | (4.24) the sacrificer in the yajna (4.24)

ஓ அக்³நி:ஹவி:ஹுதருபாய நம: | (4.24) the one forming the holy fire and oblation in the yajna (4.24)

ஓ யஜ்ஞமயாய நம: | (4.24) 40 the one forming the whole yajna (4.24)

ஓ ப்³ரஹ்மணே நம: | (4.24) Brahman, the all-encompassing self (4.24)

ஓ ஸாங்க்²யை: யோகை³ஸ்ச யத் ஸ்தா²நம் ப்ராப்யதே தத் ஸ்தா²நதா³யகாய நம: | (5.5) the One granting the Supreme State attainable through Yoga (the path of action) and SAnkhya (the path of knowledge) (5.05)

ஓ ஸர்வபூ⁴தாத்மநே நம: | (5.7) the Self of all beings (5.07)

ஓ ப்ரப⁴வே நம: | (5.14) the All-powerful (5.14)

ஓ விப⁴வே நம: | (.15) the All-pervading (5.15)

ஓ ப்³ரஹ்மநிர்வாணதா³யகாய நம: | (5.24) the One granting Brahma-nirvana, the Supreme State of becoming one with Brahman (5.24)

ஓ யஜ்ஞுதபஸாம் போ⁴க்த்ரே நம: | (5.29) the enjoyer of yajnAs (sacrifices) and tapas (austerities) (5.29)

ஓ ஸர்வலோகமஹேஸ்வராய நம: | (5.29) Ruler of all the worlds (5.29)

ஓ ஸர்வபூ⁴தாநாம் ஸுஹ்ரு²தே³ நம: | (5.29) Lover of all beings (5.29)

ஓ பரமாத்மநே நம: | (6.7) 50 the Supreme Self (6.07)

ஓ ஸர்வபூ⁴தஸ்தா²யாத்மநே நம: | (6.29) the Self abiding in all beings (6.29)

ஓ ஸர்வபூ⁴தாஸ்ரயாய நம: | (6.29) the refuge for all beings (6.29)

ஓ ஸர்வபூ⁴தஸ்தி²தாய ஏகஸ்மை நம: | (6.31) the One that resides in all beings (6.31)

ஓ ஸர்வவிஜ்ஞாநஜ்ஞாநவக்த்ரே நம: | (7.2) the Instructor of true knowledge and personal experience of such knowledge (7.02)

ஓ அஷ்டதா⁴ பி⁴ந்நாபராப்ரக்ரு²திதா⁴ரகாய நம: | (7.4) the One holding the eight-fold nature (earth, water, fire, air, ether, mind, intellect and ego) (7.04)

ஓ ஜீவபூ⁴தாம் பராப்ரக்ரு²திதா⁴ரகாய நம: | (7.5) the One holding the higher nature of beings (the life element by which the Universe is upheld) (7.05)

ஓ க்ரு²த்ஸநஸ்ய ஜக³த: ப்ரப⁴வாய ப்ரலயாய ச நம: | (7.6) the source and dissolution of the entire universe (7.06)

ஓ யஸ்மாத் பரதரம் கிஞ்சித் நாஸ்தி தஸ்மை நம: | (7.7) the One beyond which there is nothing higher (7.07)

ஓ யஸ்மிந் ஸர்வம் ஸுத்ரே மணிக³ண இவ ப்ரோதம் தஸ்மை நம: | (7.7) the One in which all are strung as rows of gems on a string (7.07)

ஓ அப்சு ரஸரூபாய நம: | (7.8) 60 the One forming taste in the waters (7.08)

ஓ ஸஸிஸூர்யயோ: ப்ரபா⁴ஸ்வரூபாய நம: | (7.8) the One forming radiance in the moon and the sun (7.08)

ஓ ஸர்வவேதே³ஷு ப்ரணவஸ்வரூபாய நம: | (7.8) the One forming the syllable OM in all the Vedas (7.08)

ஓ கே² ஸப்³த³ரூபாய நம: | (7.8) the One forming sound in the ether (7.08)

ஓ ந்ரு³ஷு பெளருஷரூபாய நம: | (7.9) the One forming manliness in human beings (7.09)

ஓ ப்ரு²தி²வ்யாம் புண்யக³ந்த⁴ரூபாய நம: | (7.9) the One forming pure fragrance in the earth (7.09)

ஓ விபா⁴வஸௌ தேஜோரூபாய நம: | (7.9) the One forming brightness in the fire (7.09)

ஓ ஸர்வபூ⁴தேஷு ஜீவநஸ்வரூபாய நம: | (7.9) the One forming life in all the beings (7.09)

ஓ தபஸ்விஷு தபோரூபாய நம: | (7.9) the One forming austerity in ascetics (7.09)

ஓ ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜரூபாய நம: | (7.10) the eternal seed causing growth of all beings (7.10)

ஓ பு³தி³மதாம் பு³தி³ரூபாய நம: | (7.10) 70 the One forming intelligence of the intelligent (7.10)

ஓ தேஜஸ்விநாம் தேஜோரூபாய நம: | (7.10) the One forming the brilliance of the brilliant (7.10)

ஓ ப³லவதாம் காமரா³க³விவர்ஜித³ப³லஸ்வரூபாய நம: | (7.11) the One forming strength of the strong, devoid of passion and fascination (7.11)

ஓ பூ⁴தேஷு த⁴ர்மாவிருத்³த⁴காமரூபாய நம: | (7.11) the One forming the desire not divorced from Dharma (righteousness) (7.11)

ஓ த்ரிகு³ணநாம் ப்ரப⁴வாய நம: | (7.12) the source of all three Gunas (Satva, Rajas and Tamas - Knowledge, Passion and Ignorance), (7.12)

ஓ த்ரிகு³ணரஹிதாய நம: | (7.12) the One free from all the three Gunas (7.12)

ஓ கு³ணேஷ்வஸக்தாய நம: | (7.12) the One with no attachment to Gunas (7.12)

ஓ இத³ம் ஸர்வம் ஜக³த் கு³ணமயை: த்ரிபி:⁴ பா⁴வை: மோஹகாய நம: | (7.13) the One deluding this world with the threefold things made up of Gunas (7.13)

ஓ பரஸ்மை த்ரி³ர்ஜ்ரூபாய நம: | (7.13) the One distinct (from Gunas) and hard to know (7.13)

ஓ ப்ரபந்நாநாம் மாயாதாரகாய நம: | (7.14) the One who carries those seeking refuge in Him, beyond the Maya (the Universal delusion) (7.14)

ஓ து³ஷ்க்ரு³திபி:4 மூடை:4 அப்ராப்யாய நம: | (7.15) 80 the One unreachable by dull-witted evil-doers (7.15)

ஓ மாயயாபஹ்ரு³தஜ்ஞாநை: ஆஸூரப⁴வாஸ்ரிதை: அப்ராப்யாய நம: | (7.15) the One unreachable by those with demonic qualities, deluded by Maya (7.15)

ஓ ஜ்ஞாநிவத்ஸலாய நம: | (7.17) the lover of the wise (7.17)

ஓ வாஸுதே³வாய நம: | (7.19) Lord VAsudeva (the son of Vasudeva who drapes the universe by Maya) (7.19)

ஓ பு⁴க்தாநாம் காமபூரகாய நம: | (7.22) the One who fulfils the wishes of the devotees (7.22)

ஓ அநுத்தமாய நம: | (7.24) the Unsurpassed (7.24)

ஓ பரஸ்மை நம: | (7.24) the changeless and the supreme (7.24)

ஓ யோக³மாயாஸமாஹ்ரு³தாய நம: | (7.25) the One unborn, imperishable, veiled by Maya (creative, sustaining and dissolving power of the Lord) (7.25)

ஓ லோகாநாம் அஜ்ஞாதாய நம: | (7.25) the unknown to the deluded world) (7.25)

ஓ த்ரிகாலஜ்ஞாய நம: | (7.26) the One who knows the past, the present and the future (7.26)

ஓ க்ரு³த்ஸ்நாத⁴யாத்மாகி²லகர்மப்³ரஹ்மணே நம: | (7.29) 90 the Brahman (the Supreme being) which is the whole Inner Self and entire action) (7.29)

ஓ ஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வாய நம: | (7.30) the One governing the adhibhoota (physical), adhidaiva (divine) sacrificial planes (7.30)

ஓ ஸாதி⁴யஜ்ஞாய நம: | (7.30) the One governing the adhiyajna (sacrificial) plane (7.30)

ஓ அக்ஷராய நம: | (8.3) the indestructible (8.03)

ஓ பரமாய நம: | (8.3) the supreme (8.03)

ஓ அதி⁴யஜ்ஞாய நம: | (8.4) the entity concerned with yajnas (sacrifices) in the body (8.04)

ஓ தி³வ்யாய நம: | (8.8) the divine One (8.08)

ஓ பரமபுருஷாய நம: | (8.8) the supreme Purusha (the knower, controller and enjoyer of Prakriti - nature) (8.08)

ஓ கவயே நம: | (8.9) the One forming kratu (vedic rituals), yajna (rituals according to smritis) and svadhA (ancestral oblation) (8.09)

- ஓ அநுஸாஸித்ரே நம: | (8.9) the One who instructs and governs (8.09)
- ஓ ஸர்வஸ்ய தா⁴த்ரே நம: | (8.9) 100 the ruler and dispenser of all (8.09)
- ஓ அனோரணியாம்ஸே நம: | (8.9) the subtler than the subtle (8.09)
- ஓ புராணய நம: | (8.9) the unthinkable (8.09)
- ஓ அசிந்த்யரூபாய நம: | (8.9) the unthinkable (8.09)
- ஓ தமஸ: பரஸ்தாத் ஸ்தி²தாய நம: | (8.9) the resplendent One beyond all darkness (8.09)
- ஓ ஆதி³த்யவ்ரணய நம: | (8.9) the One as resplendent as the sun (8.09)
- ஓ பரஸ்மை புருஷாய நம: | (8.10) the supreme Purusha (8.10)
- ஓ ஓகாராய நம: | (8.13) the Brahman referred to as OM (8.13)
- ஓ பரமக³திப்ரதா³யகாய நம: | (8.13) the One who leads to the supreme goal (8.13)
- ஓ அநநயசேதஸா நித்யஸ: ஸ்மரத்³பி:⁴ நித்யயுக்தை: யோகி³பி:⁴ ஸுலபா⁴ய நம: | (8.14) the One who is easily accessible to ever-devoted yogis meditating uninterruptedly (8.14)
- ஓ புநராவ்ரு³த்திரஹிதலோகதா³த்ரே நம: | (8.16) 110 the One who grants the world of no rebirth (8.16)
- ஓ ஸநாதநாய நம: | (8.20) the eternal being (8.20)
- ஓ ஸர்வபூ⁴தேஷு நஸ்யத்ஸ்வபி நாஸரஹிதாய நம: | (8.20) the One who does not perish when all other beings perish (8.20)
- ஓ பரமக³தயே நம: | (8.21) the Unmanifested, imperishable, highest goal (8.21)
- ஓ புநராவ்ரு³த்திரஹிததா⁴ம்நே நம: | (8.21) the supreme abode from where there is no return (to the cycle of births and deaths) (8.21)
- ஓ அநந்யயா ப⁴க்த்யா லப⁴யாய நம: | (8.22) the supreme Purusha that can be reached by unswerving devotion (8.22)
- ஓ யேந இத³ம் ஸர்வம் வ்யாப்ரு³தம் தஸ்மை நம: | (8.22) the One by whom all this is pervaded (8.22)
- ஓ யேந இத³ம் ஸர்வம் ஜக³த் ததம் தஸ்மை நம: | (9.4) the One by whom all this world is pervaded (9.04)
- ஓ யஸ்மிந் ஸர்வபூ⁴தாந்யவஸ்தி²த: தஸ்மை நம: | (9.4) the One in whom all beings abide (9.04)
- ஓ ஸர்வபூ⁴தாத்மநே நம: | (9.4) the One who is in all beings as their Self) (9.04)
- ஓ பூ⁴தபா⁴வநாய நம: | (9.5) 120 the source of all beings) (9.05)

- ஓ பூ⁴தப்⁴ரு³தே நம: | (9.5) the sustainer of all beings (9.05)
- ஓ பூ⁴தமஹேஸ்வராய நம: | (9.11) the supreme great Lord of all beings (9.11)
- ஓ பூ⁴தாத³யே நம: | (9.13) the imperishable origin of all beings (9.13)
- ஓ மஹாத்மபி:⁴ அநந்யமநஸா பு⁴ஜ்யமாநாய நம: | (9.13) the One meditated by great souls with unwavering mind (9.13)
- ஓ க்ரதுஸ்வரூபாய நம: | (9.16) the One forming kratu (vedic rituals) (9.16)
- ஓ யஜ்ஞரூபாய நம: | (9.16) the One forming yajna (rituals according to the Smritis) (9.16)
- ஓ ஸ்வதா⁴ரூபாய நம: | (9.16) the One in the form of Svadha (a vedic chant) (9.16)
- ஓ ஓளஷத⁴ரூபாய நம: | (9.16) the One in the form of herbs (9.16)
- ஓ மந்த்ரஸ்வரூபாய நம: | (9.16) the One in the form of mantras (hymns) (9.16)
- ஓ ஹுதாஜ்யாதி³ஸ்வரூபாய நம: | (9.16) 130 the One in the form of melted butter, ritual fire and the offerings (9.16)
- ஓ அக்³நிரூபாய நம: | (9.16) the One in the form of ritual fire (9.16)
- ஓ ஜக³த: பித்ரே நம: | (9.17) the father (of the universe) (9.17)
- ஓ ஜக³த: பிதாமஹாய நம: | (9.17) the grandsire (of the universe) (9.17)
- ஓ ஜக³த: மாத்ரே நம: | (9.17) the mother (of the universe) (9.17)
- ஓ ஜக³த: தா⁴த்ரே நம: | (9.17) the supporter (of the universe) (9.17)
- ஓ வேத்³யாய நம: | (9.17) the One who is to be known (9.17)
- ஓ ரு³க்ஸாமயஜு³ஷே நம: | (9.17) the One who is the Rik, SAmā, Yajus (three Vedas) (9.17)
- ஓ பவித்ராய நம: | (9.17) the one who is pure (9.17)
- ஓ க³தயே நம: | (9.18) the goal and support of all (9.18)
- ஓ பர⁴த்ரே நம: | (9.18) 140 the ruler of all (9.18)
- ஓ ஸாக்ஷிணே நம: | (9.18) the witness of all (9.18)
- ஓ நிவாஸாய நம: | (9.18) the abode of all (9.18)
- ஓ ஸுஹ்ரு³தே³ நம: | (9.18) the friend of all (9.18)
- ஓ ஸரண்யாய நம: | (9.18) the refuge of all (9.18)
- ஓ ப்ரப⁴வப்ரலயஸ்தா²நாய நம: | (9.18) the One who is the place of origin and dissolution of all (9.18)
- ஓ நிதா⁴நாய நம: | (9.18) the base of all (9.18)
- ஓ அவ்யயபீ³ஜாய நம: | (9.18) the imperishable seed of all (9.18)

- ஓ தாபகாய நம: | (9.19) the One who gives heat (9.19)
- ஓ வ்ரு³ஷ்ட்யநாவ்ரு³ஷ்டிகாரகாய நம: | (9.19) the One who holds back and send forth the rains (9.19)
- ஓ அம்ரு³தாய நம: | (9.19) 150 the immortal One (9.19)
- ஓ ம்ரு³த்யவே நம: | (9.19) the Lord of death (9.19)
- ஓ ஸத³ஸதே நம: | (9.19) the One who is the being as well as the non-being (9.19)
- ஓ அநந்யஸ்சிந்தகோபாஸகாநாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமவாஹகாய நம: | (9.22) the One who gives yogakshema (providing what is lacking and protecting the possessions) to the ever-devout worshippers who think of none else (9.22)
- ஓ ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்த்ரே நம: | (9.24) the enjoyer of all sacrifices (9.24)
- ஓ யோ பு⁴க்த்யா த³த்தம் பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் அஸ்நந் த்ரு³ப்தோ பு⁴வதி தஸ்மை நம: | (9.26) the One who accepts with satisfaction a leaf, a flower, a fruit or water as pious offering from a pure minded devotee (9.26)
- ஓ ஸர்வபூ⁴தேஷு ஸமஸ்மை நம: | (9.29) the One equanimous to all beings (9.29)
- ஓ மஹர்ஷீணம் ஸுரக³ணாநாம் ப்ரப⁴வாய நம: | (10.2) the source of great Rishis (seers) and hosts of Devas (Divine beings) (10.02)
- ஓ தே³வாநாம் மஹர்ஷீணம் ச அவிதி³தாய நம: | (10.2) the One not known by great Rishis and the Devas (10.02)
- ஓ அநாத³யே நம: | (10.3) the beginningless (10.03)
- ஓ லோகமஹேஸ்வராய நம: | (10.3) 160 the great Lord of the worlds (10.03)
- ஓ ஸர்வஸ்ய ப்ரப⁴வாய நம: | (10.8) the origin of all (10.08)
- ஓ ஸர்வஸ்ய ப்ரவர்தகாய நம: | (10.8) the prompter of all (10.08)
- ஓ பு³த்³தி⁴யோக³தாயகாய நம: | (10.10) the One granting intellectual union with the Supreme Self (10.10)
- ஓ ஜ்ஞாநதீ³பேந அஜ்ஞாநஜதமோநாஸகாய நம: | (10.11) the One destroying the darkness of ignorance with the lustrous flame of knowledge (10.11)
- ஓ பரப்³ரஹ்மணே நம: | (10.12) the supreme Brahman (10.12)
- ஓ பரம் தா⁴ம்நே நம: | (10.12) the supreme abode (10.12)
- ஓ பரமபவித்ராய நம: | (10.12) the supreme sanctifier (10.12)
- ஓ புருஷாய நம: | (10.12) the Purusha unborn and all pervading (10.12)
- ஓ ஸாஸ்வதாய நம: | (10.12) the everlasting (10.12)
- ஓ ஆதி³தே³வாய நம: | (10.12) 170 the divine primordial being (10.12)

ஓ தே³வை: தா³நவைரப்³யவிதி³தாய நம: | (10.14) the One not known by Devas and Asuras (those with demonic qualities) (10.14)

ஓ ஸ்வயம் ஆத்மநாத்மாநம் ஜ்ஞாதாய நம: | (10.15) the One known to Self by the Self (10.15)

ஓ புருஷோத்தமாய நம: | (10.15) the supreme spirit (10.15)

ஓ பூ⁴தேஸாய நம: | (10.15) the cause and the Lord of all beings (10.15)

ஓ தே³வதே³வாய நம: | (10.15) the God of Gods (10.15)

ஓ ஜக³த்பதயே நம: | (10.15) the God of the worlds (10.15)

ஓ அநந்தவிஸ்தராய தி³வ்யாத்மவிபூ⁴தயே நம: | (10.19) the One with infinite divine powers, of which there is no detailed account (10.19)

ஓ ஸர்வபூ⁴தாஸயஸ்தி²தாய நம: | (10.20) the One resident in the inner sense of all beings (10.20)

ஓ ஆத்மநே நம: | (10.20) the one who is the true Self (devoid of ego and misconceptions) (10.20)

ஓ பூ⁴தாநாம் ஆதி³மத்⁴யாந்தாய நம: | (10.20) 180 the beginning, middle and end of all beings (10.20)

ஓ ஆதி³த்யாநாம் விஷ்ணவே நம: | (10.21) Vishnu among the Adityas (solar aspects) (10.21)

ஓ ஜ்யோதிஷாம் ரவயே அம்ஸூமதே நம: | (10.21) the radiant Sun among the luminaries (10.21)

ஓ மருதாம் மரீசயே நம: | (10.21) Marichi among the Maruts (wind Gods) (10.21)

ஓ நக்ஷத்ராணம் ஸஸயே நம: | (10.21) Moon among the stars (10.21)

ஓ வேதா³நாம் ஸாமவேதா³ய நம: | (10.22) Samaveda among the Vedas (10.22)

ஓ தே³வாநாம் வாஸவாய நம: | (10.22) Indra among the DevAs (10.22)

ஓ இந்த³ரியாணம் மநஸே நம: | (10.22) the mind among the senses (10.22)

ஓ பூ⁴தாநாம் சேதநாயை நம: | (10.22) the consciousness of the beings (10.22)

ஓ ருத்³ராணம் ஸங்கராய நம: | (10.23) Shankara among the Rudras (10.23)

ஓ யக்ஷரக்ஷஸாம் வித்தேஸாய நம: | (10.23) 190 Kubera, the Lord of Wealth among Yakshas and Rakshasas (Minstrels and Demons) (10.23)

ஓ வஸூ³நாம் பாவகாய நம: | (10.23) Pavaka (the purifying fire) among the Vasus (10.23)

ஓ ஸிக²ரிணம் மேரவே நம: | (10.23) Meru among the mountains (10.23)

ஓ புரோத⁴ஸாம் முக்யாய ப்³ரு³ஹஸ்பதயே நம: | (10.24) Brihaspati, the chief among the priests (10.24)

ஓ ஸேநாநீநாம் மஹதே ஸ்கந்தா³ய நம: | (10.24) Lord Skanda among the war-Lords (10.24)

ஓ ஸரஸாம் ஸாக³ராய நம: | (10.24) Sea among the lakes (10.24)

ஓ மஹர்ஷீணாம் ப்⁴ரு³க³வே நம: | (10.25) Sage Bhrigu among the Maharshis (Great seers) (10.25)

ஓ கி³ராம் ஏகாக்ஷராய நம: | (10.25) the monosyllable (OM) among utterances (10.25)

ஓ யஜ்ஞாநாம் ஜயயஜ்ஞாய நம: | (10.25) chanting of mantras among the yajnas (10.25)

ஓ ஸ்தா²வராணாம் ஹிமாலயாய நம: | (10.25) the Himalayas among immobile things (10.25)

ஓ ஸர்வவ்ரு³க்ஷாணாம் அஸ்வத்தா²ய நம: | (10.26) 200 Ashvattha (the holy fig) among the trees (10.26)

ஓ தே³வர்ஷீணாம் நாரதா³ய நம: | (10.26) Sage Narada among divine seers (10.26)

ஓ க³ந்தர்வாணாம் சித்ரரதா²ய நம: | (10.26) Chitraratha among the minstrels (10.26)

ஓ ஸித்³தா⁴நாம் கபிலமுநயே நம: | (10.26) Sage Kapila among the perfected sages (10.26)

ஓ அஸ்வாநாம் அம்ரு³தோத்⁴வாய உச்சைஸ்ரவஸே நம: | (10.27) Uchchaishrava, born of ambrosia among the horses (10.27)

ஓ க³ஜேந்த்³ராணாம் ஐராவதாய நம: | (10.27) Airavata among lordly elephants (10.27)

ஓ நராணாம் நராதி⁴பாய நம: | (10.27) the Ruler among the human beings (10.27)

ஓ ஆயுதா⁴நாம் வஜ்ராய நம: | (10.28) the thunderbolt among the weapons (10.28)

ஓ தே⁴நாநாம் காமது⁴கே⁴ நம: | (10.28) Kamadhenu (wish-granting cow) among cows (10.28)

ஓ ப்ரஜநாநாம் கந்த³ர்பாய நம: | (10.28) Kandarpa (the God of love) among the begetters of off-springs (10.28)

ஓ ஸர்பாணாம் வாஸுகயே நம: | (10.28) 210 Vasuki among the serpents (10.28)

ஓ நாகா³நாம் அநந்தாய நம: | (10.29) Ananta among the nagas (snakes with human heads) (10.29)

ஓ யாத³ஸாம் வருணாய நம: | (10.29) Varuna among the creatures in water (10.29)

ஓ பித்ரு³ணாம் அர்யம்ணே நம: | (10.29) Aryama among manes (10.29)

ஓ ஸம்யமதாம் யமாய நம: | (10.29) Yama among the subduers (10.29)

- இ தை³த்யாநாம் ப்ரஹ்ளாதா³ய நம: | (10.30) Prahlada among Asuras (10.30)
- இ கலயதாம் காலாய நம: | (10.30) Time among reckoners (10.30)
- இ ம்ரு³கா³ணாம் ம்ரு³கே³ந்த³ராய நம: | (10.30) the lion among the beasts (10.30)
- இ பக்ஷிணாம் வைநதேயாய நம: | (10.30) Garuda (the carrier of Lord Vishnu) among the birds (10.30)
- இ பாவதாம் பவநாய நம: | (10.31) the wind among the purifiers (10.31)
- இ ஸஸ்த்ரப்⁴ரு³தாம் ராமாய நம: | (10.31) 220 Lord Rama among weapon-bearers (10.31)
- இ ஜ²ஷாணாம் மகராய நம: | (10.31) Shark among the aquatic creatures (10.31)
- இ ஸ்ரோதஸாம் ஜாஹ்நவ்யை நம: | (10.31) Ganga (Ganges) among the rivers (10.31)
- இ ஸர்கா³ணாம் ஆதி³மத்⁴யாந்தாய நம: | (10.32) the beginning, the middle and the end of creation (10.32)
- இ வித்³யாநாம் ஆத்மவித்³யாயை நம: | (10.32) the knowledge of the Self among the sciences (10.32)
- இ ப்ரவத்³தாம் வாதா³ய நம: | (10.32) the dialectic among those who debate (10.32)
- இ அக்ஷராணாம் அகாராய நம: | (10.33) the letter a among letters (10.33)
- இ ஸமாஸாநாம் த்³வந்த்³வஸமாஸாய நம: | (10.33) dvandva (the additive) among the compounds (10.33)
- இ அக்ஷயாய காலாய நம: | (10.33) the time imperishable (10.33)
- இ விஸ்வதோமுகா²ய நம: | (10.33) the One facing in all directions (10.33)
- இ தா⁴த்ரே நம: | (10.33) 230 the dispenser (10.33)
- இ ஸர்வஹராய ம்ரு³த்யவே நம: | (10.34) the Lord of death carrying all away (10.34)
- இ பு⁴விஷ்யதாம் உத்³பு⁴வாய நம: | (10.34) the origin of things yet to be (10.34)
- இ நாரீ³ணாம் கீர்த்யை நம: | (10.34) (the fame among women, i.e) feminine gender qualities (10.34)
- இ ஸ்ரீயே நம: | (10.34) the glory (among feminine gender qualities) (10.34)
- இ வாசே நம: | (10.34) speech (among feminine gender qualities) (10.34)
- இ ஸ்ம்ரு³த்யை நம: | (10.34) memory (among feminine gender qualities) (10.34)
- இ மேதா⁴யை நம: | (10.34) intelligence (among feminine gender qualities) (10.34)
- இ த்⁴ரு³த்யை நம: | (10.34) endurance (among feminine gender qualities) (10.34)
- இ க்ஷமாயை நம: | (10.34) patience (among feminine gender qualities) (10.34)

ஓ ஸாம்நாம் ப்³ரு'ஹத்ஸாமாய நம: | (10.35) 240 Brihat among the Saman chants (10.35)

ஓ ச²ந்த³ஸாம் கா³யத்ர்யை நம: | (10.35) Gayatri among the vedic chants (10.35)

ஓ மாலாநாம் மார்க³சீர்ஷாய நம: | (10.35) Margashirsha (Sagittarius) among the months (10.35)

ஓ ரு'த்ராநாம் குஸுமாகராய நம: | (10.35) the flower-laded spring among the seasons (10.35)

ஓ ச²லயதாம் த்³யூதாய நம: | (10.36) the game of dice among the tricksters (10.36)

ஓ தேஜஸ்விநாம் தேஜஸே நம: | (10.36) the vigour of the vigorous (10.36)

ஓ ஜயாய வ்யவஸாயாய நம: | (10.36) the victory of the resolute the perseverant (10.36)

ஓ ஸத்வவதாம் ஸத்வாய நம: | (10.36) virtue of the virtuous (10.36)

ஓ வ்ரு'ஷ்ணீநாம் வாஸுதே³வாய நம: | (10.37) Lord VAsudeva of the Vrishni clan (10.37)

ஓ பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜயாய நம: | (10.37) Arjuna among the Pandavas (10.37)

ஓ முநீநாம் வ்யாஸாய நம: | (10.37) 250 Sage Vyasa among the contemplative sages (10.37)

ஓ கவீநாம் உஸநஸே நம: | (10.37) Ushanas among the poet bards (10.37)

ஓ த³மயதாம் த³ண்டா³ய நம: | (10.38) the rod of those who chastise (10.38)

ஓ ஜிகீ³ஷதாம் நீதயே நம: | (10.38) the tactics of those seeking victory (10.38)

ஓ கு³ஹ்யாநாம் மௌநாய நம: | (10.38) the silence among the secrets (10.38)

ஓ ஜ்ஞாநவதாம் ஜ்ஞாநாய நம: | (10.38) the knowledge of the learned (10.38)

ஓ ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜாய நம: | (10.39) the seed of all beings (10.39)

ஓ ஸர்வசராசரபூ⁴தாய நம: | (10.39) the One present in all beings, mobile or stationary (10.39)

ஓ ஜக³த்க்ரு'த்ஸ்நம் ஏகாம்ஸேந விஷ்டப்⁴ய ஸ்தி²தாய நம: | (10.42) the One eternally encompassing the entire world by a fragment of One's power (10.42)

ஓ அவ்யயமாஹாதம்யாய நம: | (11.2) the One with immutable grandeur (11.02)

ஓ கமலபத்ராக்கூாய நம: | (11.2) 260 the lotus-eyed One (11.02)

ஓ பரமேஸ்வராய நம: | (11.3) the highest spirit and the Supreme Purusha (11.03)

ஓ யோகே³ஸ்வராய நம: | (11.4) the immutable Self and Master of Yogas (11.04)

ஓ நாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ரு'தீநி அநேகாஸ்சர்யரூபாணி த்⁴ரு'த்வா பார்த்தா²ய விஸ்வரூபம் ப்ரகடிதவதே நம: | (11.5) the One manifesting the Universal

form to Arjuna in many many awe-inspiring forms varied, divine, variously coloured and shaped (11.05)

ஓ ஸசராசரஜக³த்க்ரு³த்ஸ்நைகதே³ஹாய நம: | (11.7) the One with body of the entire world with all beings moving and unmoving (11.07)

ஓ விஸ்வரூபத³ர்ஸநார்த²ம் பார்த்தா²ய தி³வ்யம் சக்ஷு: த³த்தவதே நம: | (11.8) the giver of divine eyesight to Arjuna to view the Universal form) (11.08)

ஓ மஹாயோகே³ஸ்வராய நம: | (11.9) the great master of Yoga (11.09)

ஓ பரமைஸ்வரூபாய நம: | (11.9) the One with transcendent and sovereign form (11.09)

ஓ ஹரேய நம: | (11.9) the Lord Hari (the destroyer of sins) (11.09)

ஓ அநேகவக்த்ரநயநாய நம: | (11.10) the One with many a mouth and many an eye (11.10)

ஓ அநேகாத்³பு⁴தத³ர்ஸநாய நம: | (11.10) 270 the One with many marvellous aspects (11.10)

ஓ அநேகதி³வ்யாப⁴ரணாய நம: | (11.10) the One with many divine ornaments and many up-lifted weapons (11.10)

ஓ அநேகோத்³யததி³வ்யாயுதா⁴ய நம: | (11.10) the One with many up-lifted weapons (11.10)

ஓ தி³வ்யமாலாம்ப³ரத⁴ராய நம: | (11.11) the One wearing divine garlands and vestments (11.11)

ஓ தி³வ்யக³ந்தா⁴நு⁴லெநாய நம: | (11.11) the One smeared with divine scents (11.11)

ஓ ஸர்வாஸ்சர்யமயாய நம: | (11.11) the infinite One full of marvels (11.11)

ஓ அநந்தாய நம: | (11.11) the One without end (11.11)

ஓ தே³வாய நம: | (11.11) the resplendent One (11.11)

ஓ தி³வ்யஸூர்யஸஹஸ்ரஸத்³ரு³ஸபா⁴ஸகாய நம: | (11.12) the One great Lord with the divine splendour of a thousand simultaneous suns (11.12)

ஓ மஹாத்மநே நம: | (11.12) the great Self (11.12)

ஓ அநேகதா⁴ ப்ரவிப⁴க்தம் க்ரு³த்ஸ்நம் ஜக³த் ஏகஸ்த²ம் த³ர்ஸயிதவதே நம: | (11.13) 280 the One manifesting as holding the entire world, variegated in many ways in one body (11.13)

ஓ அநேகபா³ஹு³த³ர்வக்த்ரநேத்ராய நம: | (11.16) the One with many arms, bellies, faces and eyes (11.16)

ஓ ஸர்வதோ⁵நந்தரூபாய நம: | (11.16) the One with an infinite form in all directions (11.16)

ஓ ஆதி³மத்⁴யாந்தரஹிதாய நம: | (11.16) the One which has no beginning, middle or end (11.16)

ஓ விஸ்வெஸ்வராய நம: | (11.16) the Lord of the Universe (11.16)

ஓ விஸ்வரூபாய நம: | (11.16) the One with an Universal form (11.16)

ஓ கிரீடிநே நம: | (11.17) the One adorned with diadem (11.17)

ஓ க³தி³நே நம: | (11.17) the One adorned with mace (11.17)

ஓ சக்ரிணே நம: | (11.17) the One adorned with discus (11.17)

ஓ ஸர்வதோ³ப்திமதே தேஜோராஸ்யே நம: | (11.17) the One blazing in all directions like a mass of splendour (11.17)

ஓ அப்ரமேயாய நம: | (11.17) 290 the One who is boundless and immeasurable (11.17)

ஓ து³ர்நிரீக்ஷயாய நம: | (11.17) the One dazzling to gaze (11.17)

ஓ ஸமந்தாத்³தீ³ப்தாநலார்கத்³யுதயே நம: | (11.17) the one blazing all around with the light of blazing fire and sun (11.17)

ஓ வேதி³தவ்யாய நம: | (11.18) the One worthy to be known (11.18)

ஓ விஸ்வஸ்ய பரஸ்மை நிதா⁴நாய நம: | (11.18) the ultimate ground of the Universe (11.18)

ஓ ஸாஸ்வதத⁴ர்மகோ³ப்த்ரே நம: | (11.18) the eternal immutable guardian of Dharma (11.18)

ஓ அநாதி³மத்⁴யாந்தாய நம: | (11.19) the One with no beginning, middle or end (11.19)

ஓ அநந்தவீர்யாய நம: | (11.19) the One with infinite power (11.19)

ஓ அநந்தபா³ஹவே நம: | (11.19) the One with infinite number of arms (11.19)

ஓ ஸஸிஸூர்யநேத்ராய நம: | (11.19) the One with moon and sun as eyes (11.19)

ஓ ஸ்வதேஜஸா விஸ்வமித³ம் தபதே நம: | (11.19) 300 the One burning up the universe with own radiance (11.19)

ஓ தீ³ப்தஹுதாஸவக்த்ராய நம: | (11.19) the One with face like flaming fire (11.19)

ஓ த்³யாவாப்ரு²த்²வ்யோரந்தரம் ஸர்வா: தி³ஸாஸ்ச வ்யாப்தாய நம: | (11.20) the One filling up the space between heaven and earth and all the quarters (of the space) (11.20)

ஓ லோகத்ரயம் ப்ரவ்யதி²தே நம: | (11.20) the One, seeing whom all the three worlds tremble (11.20)

ஓ அத்³பு⁴தோக்³ரூபாய நம: | (11.20) One with a marvellous and menacing form (11.20)

ஓ ப்ராஞ்ஜலிபி:⁴ மஹர்ஷிஸித்³த⁴ஸங்கை:⁴ புஷ்கலாபி:⁴ ஸ்துதிபி:⁴ ஸ்தூயமாநாய நம:
 | (11.21) the One whom bands of great seers and perfected souls, with folded hands, extol
 with hymns rich in content (11.21)

ஓ ப³ஹுவக்த்ரநேத்ராய நம: | (11.23) the One with many mouths and eyes (11.23)

ஓ மஹாபா³ஹவே நம: | (11.23) the mighty-armed (11.23)

ஓ மஹத்³ரூபாய நம: | (11.23) the One with an immense form (11.23)

ஓ ப³ஹுபா³ஹூருபாதா³ய நம: | (11.23) the One with many arms, thighs and feet
 (11.23)

ஓ ப³ஹூதி³ராய நம: | (11.23) 310 the One with many bellies (11.23)

ஓ ப³ஹுகராளத்³ம்ஷ்ட்ராய நம: | (11.23) the One terrifying because of many tusks
 (11.23)

ஓ நப:⁴ஸ்ப்ரு³ஸாய நம: | (11.24) the One with a form touching the sky (11.24)

ஓ தீ³ப்தாய நம: | (11.24) the One with a blazing form (11.24)

ஓ வ்யாத்தாநநாய நம: | (11.24) the One with open mouth (11.24)

ஓ தீ³ப்தவிஸாலநேத்ராய நம: | (11.24) the One with distended flaming eyes (11.24)

ஓ அநேகவர்ணாய நம: | (11.24) the many hued One (11.24)

ஓ காலாநலஸந்நிப⁴முகா²ய நம: | (11.25) the One with mouth glowing like the all-
 consuming fire of time (11.25)

ஓ தே³வேஸாய நம: | (11.25) the God of Gods (11.25)

ஓ ஜக³ந்நிவாஸாய நம: | (11.25) the abode of the worlds (11.25)

ஓ ஜ்வலத்³பி:⁴ வத்³நை: ஸமந்தாத் ஸமக்³ராந் லோகாந் க்³ரஸமாநாய நம: | (11.30)
 320 the One with mouth glowing like the all-consuming fire of time (11.30)

ஓ தேஜோபி:⁴ ஸமக்³ரம் ஜக³த் ஆபூர்ய உக்³ரை: பா⁴ஸை: ப்ரதபதே நம: | (11.30) the
 One filling the entire universe with luminous energy and scorching dreadful radiations
 (11.30)

ஓ உக்³ரூபாய நம: | (11.31) the One with a fierce form (11.31)

ஓ தே³வவராய நம: | (11.31) the supreme among the Gods (11.31)

ஓ லோகக்ஷயக்ரு³தே | (11.32) the One wreaking the dissolution of the world (11.32)

ஓ காலரூபாய நம: | (11.32) the One with the dominant form of time (11.32)

ஓ ஆதி³கர்த்ரே நம: | (11.37) the primal creator (11.37)

ஓ க³ரீயஸே நம: | (11.37) the venerable (11.37)

ஓ புராணபுருஷாய நம: | (11.38) the ancient Purusha (the One described in the ancient epics) (11.38)

ஓ வேத்ரே நம: | (11.38) to the knower (11.38)

ஓ பரந்தா⁴ம்நே நம: | (11.38) 330 the Supreme Abode (11.38)

ஓ அநந்தரூபாய நம: | (11.38) the One whose form is infinite (11.38)

ஓ விஸ்வஸ்மை நம: | (11.38) the transcendent pervading the Universe (11.38)

ஓ வாயுர்யமோ⁵க³நிர்வருணஸ்ஸஸாங்க:ப்ரஜாபதி:ப்ரபிதாமஹஸ்ஸ்வரூபாய நம: | (11.39) the One with the great form of wind, Yama (the Lord of death), fire, water, moon, Brahma (the Lord of creation) and Vishnu (the Lord of protection) (11.39)

ஓ அமிதவிக்ரமாய நம: | (11.40) the One pervading all with infinite power, immeasurable energy (11.40)

ஓ ஸர்வவ்யாபிநே நம: | (11.40) the One pervading everywhere (11.40)

ஓ யாத⁴வக்ரு³ஷ்ணாய நம: | (11.41) Krishna of yadu clan (11.41)

ஓ அர்ஜுநஸக்²யே நம: | (11.41) the companion of Arjuna (11.41)

ஓ சராசரஸ்ய லோகஸ்ய பித்ரே பூஜ்யாய க³ரீயஸே கு³ரவே நம: | (11.43) the father of the world of beings, moving and unmoving worthy of worship and pre-eminent teacher (11.43)

ஓ லோகத்ரயே⁵ப்யப்ரதிமப்ரபா⁴வாய நம: | (11.43) the One who is incomparably great and matchless in the three worlds (11.43)

ஓ ஈ³யாய நம: | (11.44) 340 One who is worthy of worship (11.44)

ஓ ஈஸாய நம: | (11.44) the Lord of Lords (11.44)

ஓ ஸஹஸ்ரபா³ஹவே நம: | (11.45) the One with thousands of arms (11.45)

ஓ சக்ரஹஸ்தாய நம: | (11.46) the One holding discus in His hands (11.46)

ஓ சதுர்பு⁴ஜாய நம: | (11.46) the One in the four-handed form (11.46)

ஓ தேஜோமயாய நம: | (11.47) the One in luminous form (11.47)

ஓ அநாத்³யந்தவிஸ்வரூபாய நம: | (11.47) the God of Gods manifesting in the cosmic form (11.47)

ஓ வேத்³யஜ்ஞாத்⁴யயநைந்தா³நைர்க்ரியாபி⁴ருக்³ரதபோபி:⁴ த்³ரஷ்டுமஸக்யாய நம: | (11.48) the One with cosmic form that cannot be seen either by the Vedas, sacrifices, studies, charity, rituals or severe austerities (11.48)

ஓ ஸௌம்யவபுஷே நம: | (11.50) the One with a gentle form (11.50)

ஓ தே³வோ⁵பி நித்யம் த³ர்ஸநம் காங்கு³தே ஸுது³ர்³ஸ³ருபாய நம: | (11.52) the One with a lovely form whom even Devas wish to see everyday (11.52)

ஓ அநநயயா பு⁴க³த்யா ஏவ ஜ்ஞாதும் த³ர்ஷ்டும் ப்ரவிஷ்டும் ஸக்யாய பு⁴க³வதே நம: | (11.54) 350 the Great Lord who can be known, seen and be united with only through unwavering devotion (11.54)

ஓ அநிர்³தே³ஸ்யாய நம: | (12.3) the One who cannot be ascertained (12.03)

ஓ ஸர்வத்ரகா³ய நம: | (12.3) the omnipresent (12.03)

ஓ கூடஸ்தாய நம: | (12.3) the immutable and the immobile (12.03)

ஓ த⁴ருவாய நம: | (12.3) the unwavering (12.03)

ஓ க்ரு³ஷ்ணாவேஸிதசேதஸாம் ம்ரு³த்யஸாக³ராத் ஸமுத்³த⁴ர்த்ரே நம: | (12.7) the deliverer of those who have set their mind on Lord Srikrishna from the sea of empirical existence leading to death (12.07)

ஓ பு⁴க்தப்ரியாய நம: | (12.20) the lover of devotees (12.20)

ஓ ப்ரக்ரு³த்யை நம: | (13.1) the nature (the power of creation, sustenance and dissolution of the Lord) (13.01)

ஓ க்ஷேத்ரஜ்ஞாய நம: | (13.1) the One who knows the Kshetra (the field - combination of body, all that is known by the senses and the mind, intellect, ego etc) (13.01)

ஓ ஜ்ஞாநாய நம: | (13.1) the One in the form of knowledge (13.01)

ஓ ஜ்ஞேயாய நம: | (13.1) 360 One which is to be known (13.01)

ஓ ரு³ஷிபி⁴ விவிதை:⁴ ச²ந்தோ³பி:⁴ ப்ரஹ்மஸூத்ரைஸ்ச பு³ஹுதா⁴ க³தாய நம: | (13.5) the One sung variously by seers in many varied hymns and in the Brahmasutra (a prominent vedantic text) (13.05)

ஓ ஸர்வத: பாணிபாதா³ய நம: | (13.14) the One with hands and feet on all sides (13.14)

ஓ ஸர்வதோ ஸிரோமுகா²ய நம: | (13.14) the One with heads, mouths and eyes on all sides (13.14)

ஓ ஸர்வத: ஸ்ருதிமதே நம: | (13.14) the One with ears on all sides (13.14)

ஓ ஸர்வலோகா³வ்ரு³தாய நம: | (13.14) the One encompassing all the worlds (13.14)

ஓ ஸர்வேந்த்³ரியகு³ணபா⁴ஸாய நம: | (13.15) the One apparently possessing all sense-organs and their properties (13.15)

ஓ ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதாய நம: | (13.15) the One devoid of all sense organs (13.15)

ஓ அஸக்தாய நம: | (13.15) the unattached One (13.15)

ஓ நிர்³கு³ணாய நம: | (13.15) One free from attributes (13.15)

- ஓ கு³ணபோ⁴க்த்ரே நம: | (13.15) 370 One experiencing all constituents (13.15)
- ஓ சராய அசராய ச நம: | (13.16) the One moving and unmoving (13.16)
- ஓ பூ⁴தாநாம் ப³ஹிரந்தஸ்தா²ய நம: | (13.16) the One present both inside and outside of beings (13.16)
- ஓ ஸு³க்ஷமத்வாத் அவிஜ்ஞேயாய நம: | (13.16) the One hard to know due to subtlety (13.16)
- ஓ தூ³ர்ஸ்தா²ய அந்திகே⁵பிஸ்தி²தாய நம: | (13.16) the One far off (for those without devotion) as well as near (for the devotees) (13.16)
- ஓ பூ⁴தேஷு விப⁴க்தமிவஸ்தி²தாய அவிப⁴க்தாய நம: | (13.17) the undivided One, seemingly divided in the beings (13.17)
- ஓ பூ⁴தப⁴ர்த்ரே நம: | (13.17) the sustainer (of beings) (13.17)
- ஓ க்³ரஸிஷ்ணவே நம: | (13.17) the consumer (of beings) (13.17)
- ஓ ப்ரப⁴விஷ்ணவே நம: | (13.17) the generator (of beings) (13.17)
- ஓ தமஸ: பரஸ்மை நம: | (13.18) the One beyond all darkness (13.18)
- ஓ ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே நம: | (13.18) 380 the supreme Light of all Lights (13.18)
- ஓ ஜ்ஞாநக³ம்யாய நம: | (13.18) the One who is accessible through knowledge (of Self) (13.18)
- ஓ ஹ்ரு³தி³ ஸர்வஸ்யதி⁴ஷ்டி²தாய நம: | (13.18) the One entrenched in the hearts of all (13.18)
- ஓ உபத்³ரஷ்ட்ரே நம: | (13.23) the preceptor (13.23)
- ஓ அநுமந்த்ரே நம: | (13.23) the listener to the advice of the preceptor (13.23)
- ஓ ப⁴ர்த்ரே நம: | (13.23) the sustainer (13.23)
- ஓ போ⁴க்த்ரே நம: | (13.23) the experiencer (13.23)
- ஓ மஹேஸ்வராய நம: | (13.23) the Supreme Ruler (13.23)
- ஓ பரமாத்மநே நம: | (13.23) the Supreme Self (13.23)
- ஓ யோ யோகி³பி:4 த்யானேந ஆத்மநி ஆத்மநாத்மாநம் த்³ரு³ஸ்யதே தஸ்மை நம: | (13.25) the One perceived by yogis (with their clear intellect) as the self, through meditation (13.25)
- ஓ யஸ்ஸாங்க்யயோகே³ந கர்மயோகே³ந ச ப்ராப்தவ்யஸ்தஸ்தஸ்மை நம: | (13.25) 390 the One attainable through Sankhyayoga (path of knowledge) and Karmayoga (path of action) (13.25)

ஓ ஸ்ருதிபராயணநாம் பு⁴க்தாநாம் உபாஸநாப²லதா³யகாய ம்ரு³த்யுதாரகாய நம: | (13.26) the One granting results to the vedic devotees, making them overcome death (13.26)

ஓ ஸர்வேஷு⁴தேஷு⁴ ஸமம் திஷ்ட²தே நம: | (13.28) the Supreme Lord dwelling alike in all beings (13.28)

ஓ விநஸ்யத்ஸு⁴ அவிநஸ்யதே நம: | (13.28) the imperishable One in all perishable beings (13.28)

ஓ ஸர்வத்ர ஸமவஸ்தி²தாய ஸமஸ்மை நம: | (13.29) the One beholding alike and dwelling equanimously in all (13.29)

ஓ ப்ரக்ரு³த்யைவ கர்மாண்¹ ஸர்வஸ: க்ரியமாணய அகர்த்ரே நம: | (13.30) the One seeing all actions performed by nature yet remaining as non-doer (13.30)

ஓ பூ⁴தப்ரு²த²க்பா⁴வே ஏகஸ்தா²ய நம: | (13.31) the sole One abiding in the multiplicity of beings (13.31)

ஓ ஸர்¹ரஸ்தோ²஽பி² அகர்த்ரே நம: | (13.32) the One dwelling in bodies without any action and not getting stained (13.32)

ஓ அலேப்யாய நம: | (13.32) the One not getting stained (13.32)

ஓ ஸர்வத்ர தே³ஹே அவஸ்தி²தாய அநுபலிப்யாய நம: | (13.33) the Self present in all the bodies everywhere and not getting stained (13.33)

ஓ க்ரு³த்ஸநம் க்ஷேத்ரம் ப்ரகாஸயதே நம: | (13.34) 400 the One that illuminates the entire Kshetra (13.34)

ஓ க்ஷேத்ரிணே நம: | (13.34) the Kshetri (the Self in all beings) (13.34)

ஓ ஸர்வபூ⁴தாநாம் க³ர்⁴ப⁴தா⁴ரகாய நம: | (14.3) the great Brahman that bears the seed of all beings (14.03)

ஓ மஹத்³ப்³ரஹ்மணி¹ ப்³ஜ்³ப்³ரதா³ய ஜக³த்பித்ரே நம: | (14.4) the sire of the Universe that casts the seed in the great Brahman (14.04)

ஓ கு³ணே⁴ய: பரஸ்மை ஸு³த்⁴ஸத்வஸ்வரூபாய நம: | (14.19) the One beyond attributes in pure satvic form (pure consciousness) (14.19)

ஓ த்ரி³கு³ணவி³முக்தாய நம: | (14.20) the One free from the three attributes (14.20)

ஓ அம்ரு³தபத்³தா³யகாய நம: | (14.20) the One granting the status of immortality (14.20)

ஓ அவ்யபி⁴சாரேண பு⁴க்தியோகே³ந ஸேவ்யமாநாய நம: | (14.26) the One free from attributes to be served loyally through bhaktiyoga (path of devotion) (14.26)

- ஓ கு³ணதீதாய நம: | (14.26) the One free from attributes (14.26)
- ஓ த⁴ர்மாய நம: | (14.27) the One eternally righteous (14.27)
- ஓ ஐகாந்திகஸுகா²ய நம: | (14.27) 410 the One who is unfailing bliss (14.27)
- ஓ யஸ்மிந் க³தா: ந பூ⁴ய: நிவர்ததே தத் பரிமார்கி³தபத்³தா³யகாய நம: | (15.4) the One granting the status to be laboriously sought (by devotees), reaching which there is no return (to the cycle of births and deaths) (15.04)
- ஓ ஆத்³யாய நம: | (15.4) the primeval One (15.04)
- ஓ யதந்தை: யோகி³பி:⁴ பஸ்யதே ஆத்மந்யவஸ்தி²தாய நம: | (15.11) the One seen by striving yogis as established in the self (15.11)
- ஓ ஆதி³த்யசந்த்³ரா³கி³நி தேஜோபி:⁴ அகி²லஜக³த்பா⁴ஸகாய நம: | (15.12) the One illuminating the whole world by sun, moon and fire (15.12)
- ஓ கா³மாவிஸ்ய ஓஜஸா ஸர்வபூ⁴ததா⁴ரகாய நம: | (15.13) the One sustaining all beings, having entered the earth, by vital energy, (15.13)
- ஓ ரஸாத்தமக: ஸோமோ பூ⁴த்வா ஸர்வெளஷதீ⁴போஷகாய நம: | (15.13) the One nourishing all herbs, having become the sapful moon (15.13)
- ஓ வைஸ்வாநரோ பூ⁴த்வா ப்ராணாபாநஸமாயுக்த: சதுர்விதா⁴ந்நம் பசதே நம: | (15.14) the One digesting the four kinds of food (masticated, swallowed, licked and sucked) having become the vaisvanara fire (digestive fire) united with Prana and Apana (inbreath and outbreath) (15.14)
- ஓ ஸர்வஸ்ய ஹ்ரு³தி³ஸந்நிவிஷ்டாய ஸ்ம்ரு³திர்ஜ்ஞாநாபோஹநகாரகாய நம: | (15.15) the One dwelling in the heart of all, giving memory, knowledge as well as forgetfulness (15.15)
- ஓ வேதா³ந்தக்ரு³தே நம: | (15.15) the maker of vedas (15.15)
- ஓ வேத³விதே³ நம: | (15.15) 420 the knower of vedas (15.15)
- ஓ ஸர்வை: வேதை:³ வேத்³யாய நம: | (15.15) the One to be known through vedas by all (15.15)
- ஓ லோகத்ரயப⁴ர்த்ரே நம: | (15.17) the mighty Lord upholding the three worlds (15.17)
- ஓ ஈஸ்வராய நம: | (15.15) the Supreme Lord (15.15)
- ஓ கூராதீதாய நம: | (15.18) the One surpassing the perishable (15.18)
- ஓ அகூராதூ³த்தமாய நம: | (15.18) the One exalted above the imperishable (15.18)
- ஓ லோகே வேதே³ ச ப்ரதி²தாய நம: | (15.18) the One exalted both in common speech and in the vedas (15.18)

ஓ பு⁴க்தாநாம் விமோக்ஷாய தை³வீஸம்பத்³ப்ரதா³யகாய நம: | (16.5) the One granting divine attributes to devotees for their salvation (16.05)

ஓ ஓ தத் ஸத் இத்யபி⁴தே⁴யாய நம: | (17.23) the supreme self with the three appellations of OM, Tat and Sat (17.23)

ஓ கேஸரிநிஷ்ஹி³நாய நம: | (18.1) the slayer of Asura named Keshi (18.01)

ஓ ஸர்வபூ⁴தாநாம் ஹ்ரு³த்³தே³ஸே திஷ்ட²தே நம: | (18.61) 430 the Lord who resides in the heart of all beings (18.61)

ஓ ஸர்வபா⁴வேந ப்ரபந்நாநாம் ஶாஸ்வதபரமஸாந்திஸ்தா²ந்³ப்ரதா³யகாய நம: | (18.62) the One granting the status of eternal supreme peace to those who take refuge with all One's heart and soul (18.62)

ஓ ஸர்வத⁴ம்மபரித்தயாகி³நாம் அநந்யஸரண³க³தாநாம் ஸர்வபாபமோசகாய நம: | (18.66) the One liberating those giving up all Dharmas and seeking the Lord as sole refuge, from all sins (18.66)

ஓ கீ³தோபதே³ஸகப்ரியதமாய நம: | (18.69) the lover of Gita instructors (18.69)

ஓ ஸஸ்ரத்³தா⁴கீ³தாஸ்ரோத்ரு³ணம் ஶுப⁴லோகப்ரதா³யகாய நம: | (18.71) the One granting happy realms to those listening to Gita with faith (18.71)

ஓ அத்³பு⁴தருபாய நம: | (18.77) 435 the One with a wonderful form (18.77)

இதி பு⁴க³வத்³கீ³தாதி⁴ஷ்டி²தா பு⁴க³வந்நாமாவளி: ஸமாப்தா |

ஓ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: | Om Peace, Peace, Peace

ஓ தத் ஸத் | OM Tat Sat

ஸ்ரீக்ரு³ஷ்ணர்பணமஸ்து | Submission to Lord SriKrishna

ஸர்வாபராதா⁴நி ஶூம்யதாம் | May all mistakes be pardoned

காயேந வாகா மநஸேந்த³ரியைர்வா I submit all that I do with my body, word, mind, senses,

பு³த்³த⁴யாத்மநா வா ப்ரக்ரு³தேர்ஸ்வபா⁴வாத் | intellect and natural character to Supreme Lord NArayana.

கரோமி யத்³யத் ஸகலம் பரஸ்மை

நாராயணயேதி ஸமர்ப்யாமி |

நம: ஶிவாயை ச நம: ஶிவாய | the Goddess Parvati and Lord Siva

லோகா: ஸமஸ்தா: ஶுகி²நோ பு⁴வந்து | May all the worlds become happy

க்ரு³ஷ்ணக்ரு³பயா நாமஸமாஹரணம் - மட²த்தில் நரேந்த³ரந் Namam collected by
Madathil Narendran with the grace of Lord Krishna


க்ரு³தஜ்ஞதா - ஸ்ரீ மோஹந் சேட்³டுர், With immense gratitude to Shri Mohan Chettoor,
ஸம்பூஜ்ய ஸ்வாமி ஸிவாநந்த³ ஸரஸ்வதி (ஸித்³தா⁴ஸ்ரமம், ஆலத்தூர், பாலக்காட்),
Revered Swami Sivananda Saraswathi (Siddhashramam, Alathur) and
ஸம்பூஜ்ய ஸ்வரூபாநந்த³ ஸரஸ்வதி (ஸிவாநந்த³ ஆஸ்ரமம், பாலக்காட்) Swami
Swaroopananda Saraswathi (Sivananda Ashramam, Palakkad)

Compiler's Contact E-mail address: madathilnarendran at gmail.com

The nAmAvali is constructed from The Bhagavadgita with efforts by Narendran Madathil
(madathilnarendran at gmail.com). In addition to direct names of Shrikrishna, the
nAmAvali addresses various situations, events, and descriptions like vibhUti of
Shrikrishna based on the Bhagavadgita.

——
Bhagavadgitadhishtita Bhagavan Namavalih

pdf was typeset on September 9, 2023

——
Please send corrections to sanskrit@cheerful.com

